

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் உயர் “மாருதி” விருது – 2012

பெறுபவர் : இருதய மருத்துவ நிபுணர் திருமிகு. வைரமுத்து
மனோமோகன்



இருதயத்து வைத்தியராய் ஏற்றமுடன் உலகெங்கும்
மருத்துவத்தில் புகழ்பெற்ற மாண்பான பெரு மனிதன்
வருத்தமுடன் நம் இனத்தில் வாடுகின்ற மாந்தர்க்காய்
திருத்தமுறப் பேருதவி செய்யும் பெரும் கொடையோன்

இருதய மருத்துவ நிபுணர் திரு மனோமோகன் அவர்கள்
அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களிடையே தனது தன்னலமற்ற
சேவைகளினால் பெரிதும் அறிமுகமானவர். இலங்கையில்
மருத்துவராக பணியாற்றிய காலத்திலிருந்தே அவரது தொழில்சார்
கடமைகளுக்கு மேலாக சமூகப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர்
மேற்படிப்புக்காக இலண்டனில் சிலகாலம் வசித்தபோதும், பின்னர்
குடும்பத்தோடு புறாணை நாட்டிற்கு தொழில்நிமித்தம் புலம்பெயர்ந்து
அங்கு வாழ்ந்தபோதும், பல்வேறு வழிகளில் அங்கு வசித்த தமிழ்
மக்களுக்கும், ஈழத்தில் அல்லலுற்ற மக்களுக்கும், வறிய ஆதரவற்ற
மாணவர்களுக்கும் பொருளுதவி செய்தது என அவர் ஆற்றிய
சேவைகள் ஏராளம்.

1993 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த
திரு.மனோமோகன் அவர்கள், இங்கும் தனது சேவைகளை மேலும்

முனைப்புடன் ஆற்றி வருகின்றார். 2000 ஆண்டளவில் தமிழ் மருத்துவ நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தினை ஆரம்பிப்பதில் முன்னோடியாக இருந்து செயற்பட்டு, அவ்வமைப்பு மூலம், இங்குள்ள மருத்துவர்களைத் திரட்டி பல தடவைகள் ஈழத்திற்குச் சென்று அங்கு போரினால் அல்லலுற்ற மக்களுக்கு சேவை செய்த பெருமைக்குரியவர் இவர். கடந்த 11 ஆண்டுகளில் இந்த அமைப்பு 2.8 மில்லியன் டொலர்களுக்கு மேலான தொகையினைத் திரட்டி தாயக மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகின்றது. இந்த அமைப்பில் திரு. மனோமோகன் அவர்களின் பங்கு அளப்பரியது.

அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்ற பல தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்களின் கல்வியைத் தொடர்வதற்கும், தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் பின்னிருந்து உதவிவருபவர் திரு. மனோமோகன் அவர்கள். சமய, சமூக, மனிதாபிமானப் பணிகளிலும் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவருகின்றார்.

ஈழத்தில் தமது கல்வியைத் தொடர்வதில் அல்லலுறும் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கும், அங்குள்ள கிராமங்களில் போதுமான வைத்திய, சுகாதார வசதிகள் கிடைக்காமையினால் அவதியுறும் நோயாளருக்கும் தன்னால் முடிந்த அளவுக்குத் தொண்டாற்றி வரும் மருத்துவ நிபுணர் மனோமோகன் அவர்கள், அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம், சிட்னி தமிழ் அறிவகம், சைவ மன்றம் போன்ற சமூக நிறுவனங்களில் தலைவராகவும், உறுப்பினராகவும்; இருந்து தமிழ் அவுஸ்திரேலியர்கள் பெருமைப்படும் அளவிற்கு தனித்துவமான, சமூகப் பங்களிப்பை வழங்கி வருகின்றார். என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

கலைகளையும், கலைஞர்களையும் மதித்துப் போற்றுதல், எல்லோரையும் சமமாக மதித்தல், அணுகுவோரை இன்முகத்துடன் உபசரித்தல் போன்ற நற்குணங்களின் இருப்பிடமான மருத்துவ நிபுணர் மனோமோகன் அவர்களுக்கு, *அவுஸ்திரேலியக் கம்பன் கழகம், லக்ஷ்மி பிரதிவிராஜ் நிறுவியுள்ள அமரர் கம்பகலாநிதி பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் ஞாபகார்த்த அறக்கட்டளை - உயர்விருதான மாருதி விருதினை 2012 ஆம் ஆண்டு சிறப்புற அரங்கேறிய கம்பன் விழாவில் வழங்கிக் கௌரவித்திருந்தது.*